

Date: August 13, 2025

BSE Limited

Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai-400001.

Security ID/Scrip Code- ELNET/517477

ISIN: INE033C01019

Subject: Submission of Newspaper Advertisements – Extract of Unaudited Financial Results for the Quarter Ended June 30, 2025.

Sir/Madam,

Pursuant to Regulations 30 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the newspaper advertisements published on August 13, 2025, containing the extract of the unaudited financial results of the Company for the first quarter ended June 30, 2025.

The Company has published advertisements in the following newspapers:

1. Business Standard (All India Editions – English)
2. Makkal Kural (Regional Language – Tamil)

Kindly take the above information on record.

Thanking you.

Yours Faithfully,

For **ELNET TECHNOLOGIES LIMITED**

SWATI S BAJAJ

COMPANY SECRETARY & COMPLIANCE OFFICER

Encl: As Above



ZUARI INDUSTRIES LIMITED

CIN - L65921GA1967PLC000157

Regd. Office: Jai Kisaan Bhawan, Zuarinagar, Goa - 403 726

Telephone: (0832) 2592181, 2592182; Email: ig.zgl@adventz.com; Website: www.zuariindustries.in



UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS

FOR THE QUARTER ENDED 30 JUNE 2025

In Compliance of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended ("SEBI Listing Regulations"), the Board of Directors of Zuari Industries Limited ("Company") at its meeting held on Tuesday, 12 August 2025 approved the Unaudited Financial Results (Standalone and Consolidated) for the quarter ended 30 June 2025 ("Financial Results") of the Company.

The Financial Results, along with the Limited Review Report issued by M/s. V Sankar Aiyar & Co., Chartered Accountants, Statutory Auditor of the Company are available on the websites of Stock Exchanges, i.e. BSE Limited and National Stock Exchanges of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and also posted on the website of the Company at www.zuariindustries.in.

In compliance with Regulation 47 of the SEBI Listing Regulations, we hereby notify that the same can also be accessed by scanning the below Quick Response (QR) code.



For and on behalf of the Board of Directors of

Zuari Industries Limited

Sd/-


Athar Shahab

Managing Director

DIN: 01824891

Place: Gurugram

Date: 12 August 2025



Standard Chartered Capital Limited


CIN: U65990MH2003PLC142829

Registered Office: Crescenzo, 12th Floor, G Block, C 38/39, BKC, Bandra (E), Mumbai - 400 051, Maharashtra, India.

Website: www.scccapital.in

Email: SCCapital.customercare@sc.com

Toll Free No.: 18002090505



STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2025

[Regulation 52(8), read with regulation 52(4) of the Listing Regulations]

Sr. No.	Particulars	Quarter Ended		Year Ended
		June 30, 2025	June 30, 2024	March 31, 2025
		(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total Income from Operations	22,744	23,275	93,135
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items*)	8,533	6,505	29,259
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary Items*)	8,533	6,505	27,598
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary Items*)	6,359	4,779	20,532
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after Tax) and Other Comprehensive Income (after tax)]	6,412	4,794	20,546
6	Paid-up Equity Share Capital	55,968	52,741	55,968
7	Reserves (Excl Revaluation Reserves)	1,10,848	92,031	1,04,433
8	Securities Premium Account	39,079	25,558	39,079
9	Net worth	2,05,894	1,70,330	1,99,480
10	Paid-up Debt Capital / Outstanding Debt	6,30,318	7,28,872	7,21,614
11	Outstanding Redeemable Preference Shares	-	-	-
12	Debt Equity Ratio	3.06	4.28	3.62
13	Earnings per share of face value of Rs 10 each (for continued and discontinued operations)			
	(a) Basic (INR)	1.14	0.91	3.78
	(b) Diluted (INR)	1.14	0.91	3.78
14	Capital Redemption Reserve	-	-	-
15	Debenture Redemption Reserve	-	-	-
16	Debt Service Coverage Ratio	NA	NA	NA
17	Interest Service Coverage Ratio	NA	NA	NA

* Exceptional and/or Extraordinary items adjusted in the Statement of Profit and Loss in accordance with Ind AS Rules / AS Rules, whichever is applicable.

Notes:

a) The above is an extract of the detailed format of quarterly / audited annual financial results filed with the Stock Exchanges under Regulation 52 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results is available on the websites of the Stock Exchange and the listed entity Standard Chartered Capital Limited (<https://www.scccapital.in/policies-and-reports.html>)

b) For the items referred in Regulation 52 (4) of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015, the pertinent disclosures have been made to the Stock Exchange (Bombay Stock Exchange) and can be accessed on the URL (<https://www.scccapital.in/policies-and-reports.html>)

c) The above financial results of the Company are reviewed and recommended by the Audit Committee and have been approved by the Board of Directors of the Company at its meeting held on 11 August, 2025.

For and on behalf of the Board of Directors of

Standard Chartered Capital Limited

Sd/-

Nirmal Kishore


MD & CEO

DIN: 10260505

Place : Mumbai

Date : August 11, 2025

Adfactors 367/25



J.G.Chemicals Limited

Adventz Infinity@5, Unit No. 1511, Street No. 18, BN Block, Sector – V, Salt Lake City, Kolkata – 700 091, India.

Email: corporate@jgchem.com | Web: www.jgchem.com

CIN: L24100WB2001PLC093380

Extract of Unaudited Consolidated Financial Results for the Quarter ended 30th June 2025

(₹ Crores except EPS data)

Particulars	Quarter ended	Quarter ended	Quarter ended	Year ended
	30-06-2025	31-03-2025	30-06-2024	31-03-2025
	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)
Total revenue from operations	218.01	224.25	202.53	847.94
Net Profit / (Loss) for the period (before tax and exceptional items)	21.85	21.55	21.24	89.90
Net Profit / (Loss) for the period before tax (after exceptional items)				
	21.85	21.55	21.24	89.90
Net Profit / (Loss) for the period after tax	16.36	15.91	15.90	66.76
Total comprehensive income for the period	18.60	12.10	15.90	69.11
Paid up Equity Share Capital [Face value ₹10 per share]	39.19	39.19	39.19	39.19
Reserves excluding revaluation reserves and Non-controlling interest	-	-	-	425.57
Earnings per Equity Share (of ₹10 each) -Basic and Diluted (Not Annualised *)	*4.03	*3.92	*3.88	16.34

Notes :


1.Additional information on Unaudited Standalone Financial Results is as follows: (₹ in Crores)

Particulars	Quarter ended	Quarter ended	Quarter ended	Year ended
	30-06-2025	31-03-2025	30-06-2024	31-03-2025
	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)
Revenue from operations	70.97	75.50	65.01	271.82
Profit before exceptional item and tax	8.47	8.54	5.11	27.00
Profit before tax	8.47	8.54	5.11	27.00
Profit after tax	6.37	6.36	3.83	20.02

2. The Unaudited Consolidated Financial Results and Unaudited Standalone Financial Results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 11th August, 2025. The Statutory Auditors have given Limited Review Report on these results.

3. The above is an extract of the detailed format of Financial Results filed with Stock Exchanges under Regulation 33 of SEBI (LODR) Regulations, 2015. The full format of the standalone and consolidated Financial Results for the quarter ended June 30, 2025 are available on the BSE Limited website (URL: www.bseindia.com), the National Stock Exchange of India Limited website (URL: www.nseindia.com) and on the Company's website (URL: www.jgchem.com).

4. These results have been prepared in accordance with the Indian Accounting Standards (referred to as "Ind AS") Financial Reporting prescribed under Section 133 of the Companies Act, 2013 read with Companies (Indian Accounting Standards) Rules as amended from time to time.



By order of the Board

For J.G.Chemicals Limited


Sd/-

Suresh Jhunjhunwala

Executive Chairman and WTD

Date: 11.08.2025

Place: Kolkata




AJMERIA REALTY & INFRA INDIA LIMITED

CIN: L27104MH1985PLC035659

Registered Office: 2nd Floor, CITI Mall, New Link Road, Andheri (West), Mumbai - 400 053

Tel: +91-22-6698 4000 Fax: + 91-22-2632 5902

Email: investors@ajmera.com Website: www.ajmera.com



NOTICE OF 38th ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

NOTICE is hereby given that the 38th Annual General Meeting ("AGM") of Ajmera Realty & Infra India Limited ("the Company") will be held on **Tuesday, September 09, 2025 at 12:00 p.m. (IST)** through Video-Conferencing ("VC") / Other Audio-Visual Means ("OAVM"), to transact the business, as set out in the Notice of the AGM. The Company has sent AGM Notice of the Company for Financial Year 2024-25 on Tuesday, August 12, 2025, by electronic mode, to those members whose email-ids have been registered with the Company/ RTA / Depository Participant. In compliance with the Circulars / guidelines issued by Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India. The AGM Notice along with the Integrated Annual Report are available on the Company's website <https://ajmera.com/annual-reports/>, websites of the Stock Exchanges i.e. www.bseindia.com and www.nseindia.com and website of the e-voting service provider i.e. National Securities Depository Limited ("NSDL") at <https://www.evoting.nsdl.com/>.

Further, in accordance with Regulation 36(1)(b) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations"), a letter providing a weblink for accessing the Integrated Annual Report will be sent to those Members who have not registered their email IDs.

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 ("the Act") and Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 ("Rules"), Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and the secretarial standard on General Meeting issued by the Institute of Company Secretaries of India, the Members, holding shares as on the cut-off date i.e. Tuesday, September 02, 2025, may cast their votes, electronically, on the business set out in the AGM Notice, by referring to procedure for remote e-voting and e-voting during the AGM given in the AGM Notice, and also available on the e-voting website of NSDL <https://www.evoting.nsdl.com/>.

The remote e-voting period shall commence on Saturday, September 06, 2025 (9:00 a.m. IST) and ends on Monday, September 08, 2025 (5:00 p.m. IST). The remote e-voting module shall be disabled by NSDL thereafter. The voting rights of the members shall be in proportion to the equity shares held by them as on the cut-off date for e-voting.

Members who have already cast their votes through remote e-voting shall not be entitled to cast their votes again at the AGM. Any person/ entity, who has not registered his/ her/ their email id in the Company's records and holds equity shares as of the cut-off date i.e. Tuesday, September 02, 2025 may obtain their Login Id and password for e-voting by following the instructions given in the AGM Notice or by sending an email to NSDL at evoting@nsdl.co.in. However, if a person/ entity is already registered with NSDL for remote e-voting then they can use their existing User Id and password for casting their votes.

The Board of Directors have appointed Mr. Haresh Sanghavi (Membership No. FCS 2259) Practicing Company Secretaries as the Scrutinizer to scrutinize the e-voting process in a fair and transparent manner.

In case of any enquiry/ guidance, in respect of remote e-voting and attending the AGM through electronic means, please refer to the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of <https://www.evoting.nsdl.com/> or call on toll free no.: 022 - 4886 7000 or send a request to evoting@nsdl.co.in. In case of any grievances connected with facility for e-voting, please write Email at: evoting@nsdl.co.in, or contact on Toll free No: 022 - 4886 7000.

Helpdesk for Individual Shareholders holding securities in demat mode for any technical issues related to login through Depository i.e. NSDL and CDSL.

Login type	Helpdesk details
Securities held with NSDL	Members facing any issue in login can contact NSDL helpdesk by sending a request at evoting@nsdl.com or call at 022 - 4886 7000
Securities held with CDSL	Members facing any issue in login can contact CDSL helpdesk by sending a request at helpdesk.evoting@cdslindia.com or contact at toll free no. 1800-21-09911

For Ajmera Realty & Infra India Limited


Sd/-

Reema Solanki

Company Secretary and Compliance Officer

Date: August 13, 2025

Place: Mumbai




ELNET TECHNOLOGIES LIMITED

Regd. Office: TS 140, Block 2 & 9, Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600 113.

Ph: 044-2254 1337 / 1098 Fax: 044-2254 1955 Email : elnetcity@gmail.com Website: www.elnettechnologies.com

CIN : L72300TN1990PLC019459



Extract of Unaudited Financial Results for the Quarter ended June 30, 2025

Rs. in Lakhs

Sl. No.	Particulars	Quarter Ended		Year Ended	
		Jun 30, 2025 (Unaudited)	March 31, 2025 (Audited)	Jun 30, 2024 (Unaudited)	March 31, 2024 (Audited)
1	Total Income from Operations	871.82	823.15	819.08	3,325.30
2	Net Profit for the period (before tax and exceptional items)	587.22	560.75	546.15	2,289.89
3	Net Profit for the period before tax (after exceptional items)	587.22	560.75	546.15	2,289.89
4	Net Profit for the period after tax (after exceptional items)	501.96	473.43	405.09	1,755.22
5	Other comprehensive income (net of tax)	-	1.39	-	1.39
6	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	501.96	474.82	405.09	1,756.62
7	Equity Share Capital (face value of Rs.10 per share)	400.00	400.00	400.00	400.00
8	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	15,225.16
9	Earning per share (Rs) (not annualised expect for the year ended March 2019)				
	a. Basic	12.55	11.84	10.13	43.88
	b. Diluted	12.55	11.84	10.13	43.88

Notes:

1 The unaudited financial results have been reviewed by the Audit committee and approved by the board of directors at their respective meeting, held on 12th Aug, 2025. The financial results are prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013.

2 The company is engaged in the sole activity of carrying on the business of "Promotion and Maintenance of Software Technology Park" and therefore, has only one reportable segment in accordance with Ind AS 108 "Operating Segments". Hence, no separate segment reporting is applicable to the company.

3 Previous year/period's figures have been regrouped/recast, wherever necessary, to conform to the classification of the current year/period's classification.

For and on behalf of the Board


Mrs. Unnamalai Thiagarajan


Managing Director

(DIN:00203154)

Place : Chennai

Date : 12-08-2025






Abbott India Limited

CIN : L24239MH1944PLC007330

Regd Office : 3, Corporate Park, Sion-Trombay Road, Mumbai - 400 071

Tel No.: 022-5046 1000/2000 Email Id : investorrelations.india@abbott.com

Website : www.abbott.co.in



Extract of Unaudited Financial Results for the Quarter ended June 30, 2025


(₹ in Crores except earnings per share)

Sr. No.	Particulars	Quarter ended		Year ended	
		June 30, 2025	March 31, 2025	June 30, 2024	March 31, 2025
		Unaudited	Refer Note 2	Unaudited	Audited
1	Total Income from Operations	1,811.19	1,680.61	1,624.94	6,684.73
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	493.13	482.71	437.22	1,886.95
3	Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	493.13	482.71	437.22	1,886.95
4	Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	365.86	367.04	328.01	1,414.44
5	Total Comprehensive Income for the period [comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	365.90	361.60	328.02	1,409.02
6	Equity Share Capital	21.25	21.25	21.25	21.25
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance sheet of previous year	-	-	-	4,211.90
8	Earnings Per Share ₹ (Face value of ₹ 10/- each) (not annualised except for the year ended March)				
	Basic :	172.17	172.72	154.36	665.62
	Diluted :	172.17	172.72	154.36	665.62

Note :

1. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results is available on the Stock Exchange website at www.bseindia.com and on the Company's website at www.abbott.co.in. The same can be accessed by scanning the QR code provided below.

2. The figures for the quarter ended March 31, 2025 as reported in these financial results are the balancing figures between the audited figures in respect of the full financial year and the published year to date figures up to the third quarter of the relevant financial year which were only reviewed and not subjected to audit.



For and on behalf of the Board of Directors of

Abbott India Limited

Kartik Rajendran

Managing Director

DIN : 09527717

Place : Mumbai

Date : August 12, 2025

உள்ளார்.
கடந்தாண்டு மோசமான வானிலை
காரணமாக ஜனாதிபதியின் வருகை
கடைசி நேரத்தில் ரத்தான நிலையில்
இந்த ஆண்டு பட்டமளிப்பு
விழாவில் பங்கேற்பார் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 560 குறைவு



சென்னை, ஆக. 13

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சான் ஏரி முழம் சறுக்கும் என்ற பழமொழி ஏற்று சொல்வார்களே, அதுதான் ஏதிர்பாராக தங்கம் விலை முழம் ஏரி, சான் சறுக்கிறது என்பது சொல்லலாம். ஆதாவது, விலை ஏறும்போது அதிகமாக ஏறுகிறது. ஆனால், குறையும்போது சற்றே விலை குறைகிறது. இதுதான் தங்கம் விலையின் தொடர் கதையாக நடக்கிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்து 500க்கும், ஒரு கிராம் ரூ.9,445க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்திற்கும், ஒரு கிராம் ரூ.9,375க்கும் விற்பனை ஆனது.

அதே நேரத்தில், வெள்ளி விலை கடந்து 7^{ம்} தேதி முதல் ஒரு கிராம் ரூ.127 என்ற நிலையிலேயே தொடர்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

[illegible]

இடம் : சென்னை
நாள் : ஆகஸ்ட் 1

<div>  Tamilnadu Petroproducts Limited Regd. Office: Manali Express Highway, Manali, Chennai 600 068 CIN:L23200TN1984PLC010931 Phone /Fax: No. 044-25945588/69185588. website:www.tnpetro.com Email:secy-legal@tnpetro.com </div>				
EXTRACT FROM THE STATEMENT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2025				
(₹ in lakh)				
Sl.no	Particulars	Quarter Ended		
		30.06.2025	31.03.2025	30.06.2024
		Unaudited	Audited	Unaudited
1	Total Income	47,061	46,063	46,953
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items)	4,764	2,373	1,164
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and Extraordinary items)	4,737	3,598	2,037
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	3,525	2,688	1,505
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	3,505	2,706	1,520
6	Equity Share Capital (Paid-up equity Share Capital)	8,997	8,997	8,997
7	Reserves excluding Revaluation Reserve	-	-	-
8	Earnings per Share (EPS) (of ₹.10 /- each) (for continuing operations)	3.92*	2.99*	1.67*
	Basic and Diluted *(Not Annualised)			
Notes: 1. Additional information on Unaudited Standalone Financial Results pursuant to proviso to Reg. 47(1)(b)				
(₹ in lakh)				
Sl.no	Particulars	Quarter Ended		
		30.06.2025	31.03.2025	30.06.2024
		Unaudited	Audited	Unaudited
1	Total Income	46,827	45,851	46,741
2	Profit Before Tax	4,520	3,404	1,850
3	Profit After Tax	3,322	2,491	1,337
4	Total Comprehensive income after Tax	3,310	2,518	1,336
2. The above financial results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 12 th August 2025 and have been subjected to limited review by the Statutory Auditors of the Company. The above results have been prepared in accordance with the Indian Accounting Standards - (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act 2013, read with Rule 3 of the Companies (Indian Accounting Standards) Rules, 2015 and Companies (Indian Accounting Standards) Amendment Rules, 2016.				
3. The Consolidated Financial Results include the results of the Company's wholly owned subsidiary - Certus Investment and Trading Limited, Mauritius and its wholly owned subsidiary - Certus Investment and Trading (S) Private Limited, Singapore on the basis of the consolidated financial statements Limited reviewed by independent auditors of the subsidiary.				
4. The above is an extract from the Financial Results for the Quarter ended 30 th June 2025 filed with the Stock Exchanges under Regulation 33 of the of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Standalone and Consolidated Financial Results are available in the website of the Company www.tnpetro.com and the websites of the Stock Exchanges.				
NSE URL - https://nsearchives.nseindia.com/corporate/TPLSECTL_12082025165543_OutcomeoftheBoardMeetingdtd12082025.pdf BSE URL - https://www.bseindia.com/xml-data/corpfiling/AttachLive/6ee0c97e-b104-4a39-96c2-bd3c9a1f105c.pdf				
<div>  </div>				
By Order of the Board For Tamilnadu Petroproducts Limited Sd/- D.Senthi Kumar Managing Director (DIN: 00202578)				